



# TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 47]

CHENNAI, WEDNESDAY, NOVEMBER 29, 2023  
Karthigai 13, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2054

## Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public  
issued by Secretariat Departments.

### NOTIFICATIONS BY GOVERNMENT

#### CONTENTS

	<i>Pages.</i>		<i>Pages.</i>
BACKWARD CLASSES, MOST BACKWARD CLASSES AND MINORITIES WELFARE DEPARTMENT		ENVIRONMENT, CLIMATE CHANGE AND FOREST DEPARTMENT.	
Kazis Act.—Appointment of certain person as Kazi for Kancheepuram District ..	704	Tamil Nadu Forest Act.—Declaration of Vellimadurai Additional Bit-I,II,III Forest Block in Harur Taluk in Dharmapuri District as Reserved Forests .. .. .	706-709
COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT		HIGHWAYS AND MINOR PORTS DEPARTMENT	
Indian Stamp Act.—Provisions for the Consolidation of Duty Chargeable in respect of issue of Insurance policies by Life Insurance Corporation of India, New Business Department, Divisional Office, Coimbaor for certain period etc.	704-706	Acquisition of Lands .. .. .	709
		தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை	
		Industrial Tribunal for Adjudication .. .. .	710
		Labour Courts for Adjudication. .. .. .	711-714

### NOTIFICATIONS BY GOVERNMENT

#### BACKWARD CLASSES, MOST BACKWARD CLASSES AND MINORITIES WELFARE DEPARTMENT

##### Appointment of certain person as Kazi for Kancheepuram District under the Kazis Act.

[G.O. (D). No. 89, Backward Classes, Most Backward Classes and Minorities Welfare (S1), 4th November 2023, ஜப்பசி 18, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/BCMBCM/W/991/2023.—In exercise of the powers conferred by Section 2 of the Kazis Act, 1880 (Central Act XII of 1880), the Governor of Tamil Nadu hereby appoints Thiru. M.Syed Masood, S/o. Mohamed Oliullah, No.14/29, Madam Street, Kancheepuram as the "Kazi" for Kancheepuram District except Olimohamed Pettai and Maligai Street in Kancheepuram District. He shall hold the office of the District Kazi for a period of three years from the date of issue of this order.

REETA HARISH THAKKAR,  
Secretary to Government.

#### COMMERCIAL TAXES AND REGISTRATION DEPARTMENT

##### Notifications under the Indian Stamp Act.

##### Provisions for the Consolidation of Duty Chargeable in respect of issue of Insurance policies by Life Insurance Corporation of India, New Business Department, Divisional Office, Coimbatore for certain period under the Act.

[G.O. (Rt). No. 403, Commercial Taxes and Registration (J1), 16th October 2023, புரட்டாசி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/992/2023.— In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the payment of the consolidated stamp duty of Rs.50,00,000/- (Rupees Fifty Lakh Only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the Life Insurance Corporation of India, New Business Department, Divisional Office, Coimbatore for the period from 01.10.2023 to 31.12.2023.

#### NB Department, Divisional Office

##### Tirunelveli

[G.O. (Rt). No. 404, Commercial Taxes and Registration (J1), 16th October 2023, புரட்டாசி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/993/2023.— In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9

of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the payment of the consolidated stamp duty of Rs.50,00,000/- (Rupees Fifty Lakh Only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the Life Insurance Corporation of India, NB Department, Divisional Office, Tirunelveli for the period from 01.07.2023 to 31.12.2023

#### P & GS Department, Divisional Office, Salem

##### Amendment to Notification

[G.O. (Rt). No. 419, Commercial Taxes and Registration (J1), 20th October 2023, ஜப்பசி 3, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/994/2023.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No.II(2)/CTR/189/2023 published in page 163 in Part II—Section 2 of the Tamil Nadu Government Gazette No.9, dated 01.03.2023:-

##### AMENDMENT

(a) For the expression "Rs.1,15,00,000/- (Rupees One Crore and Fifteen Lakh Only)" appearing in the said notification, the expression "Rs.1,40,00,000/- (Rupees One Crore and Forty Lakh Only)" shall be substituted;

(b) For the expression "31st March 2025" appearing in the said notification, the expression "31st March 2026" shall be substituted.

#### Divisional Office, Thanjavur and the Branches

[G.O. (Rt). No. 447, Commercial Taxes and Registration (J1), 2nd November 2023, ஜப்பசி 16, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/995/2023.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the payment of consolidated stamp duty of Rs.65,00,000/- (Rupees Sixty Five Lakh only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the Life Insurance Corporation of India, Divisional Office, Thanjavur and the branches namely Mannargudi, Trichy area, Pattukkottai, Thanjavur, Kumbakonam area, Nagapattinam, Mayiladuthurai, Karur area, Pudukkottai, Ariyalur, Kuliathalai, Thuraiyur, Tiruvarur, Aranthangi, Srirangam, Tiruthuraiipoondi, Perambalur, Keeranur, Tiruverumbur, Sirkazhi branches under Thanjavur Division for the period from 01.10.2023 to 31.12.2023.

**Divisional Office-I, Anna Salai, Chennai**

[G.O. (Rt). No. 448, Commercial Taxes and Registration (J1), 2nd November 2023, ஐப்பசி 16, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/996/2023.— In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty of Rs.50,00,000/- (Rupees Fifty Lakh only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the Life Insurance Corporation of India, Divisional Office-I, Anna Salai, Chennai for the period from 01.10.2023 to 31.12.2023.

**National Insurance Corporation of India****Regional Office, Chennai**

[G.O. (Rt). No. 418, Commercial Taxes and Registration (J1), 20th October 2023, ஐப்பசி 3, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/997/2023.— In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the payment of the consolidated stamp duty of Rs.10,00,000/- (Rupees Ten Lakh Only) chargeable under the said Act in respect of issue of insurance policies by the National Insurance Company Limited, Regional Office, Chennai for the Period from 01-04-2023 to 31-03-2024.

**New India Assurance Company Limited****Pattulos Road, Chennai - 2.****Amendment to Notification**

[G.O. (Rt). No. 417, Commercial Taxes and Registration (J1), 20th October 2023, ஐப்பசி 3, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/998/2023.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No.II(2)/CTR/939/2022 published in page 1071 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* No.49, dated 07.12.2022:-

**AMENDMENT**

For the expression "30.09.2023" appearing in the said notification, the expression "31.01.2024" shall be substituted.

**Rani Seethai Hall, Chennai-6**

[G.O. (Rt). No. 449, Commercial Taxes and Registration (J1), 2nd November 2023, ஐப்பசி 16, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/999/2023.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby provides for the consolidation of duty Rs.31,975/- (Rupees Thirty One Thousand Nine Hundred and Seventy Five Only) chargeable under the said Act in respect of issue of insurance policies of Marine Hull policy to M/s.NIOT for TDV Sagar Manjusha under policy Nos.71030022230100000002 by the New India Assurance Company Limited, Rani Seethai Hall, Chennai-6 for the period from 24-05-2023 to 23-05-2024.

**T. Nagar, Chennai.****Amendment to Notification**

[G.O. (Rt). No. 450, Commercial Taxes and Registration (J1), 2nd November 2023, ஐப்பசி 16, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/1000/2023.— In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No.II(2)/CTR/938/2022 published in page 1071 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* No.49, dated 07.12.2022:-

**AMENDMENT.**

For the expression "30.09.2023" appearing in the said notification, the expression "31.03.2024" shall be substituted.

**State Health and Allied Insurance Company Limited****T. Nagar, Chennai.**

[G.O. (Rt). No. 451, Commercial Taxes and Registration (J1), 2nd November 2023, ஐப்பசி 16, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/CTR/1001/2023.—In exercise of the powers conferred by clause (b) of sub-section (1) of Section 9 of the Indian Stamp Act, 1899 (Central Act II of 1899), the Governor of Tamil Nadu hereby makes the following amendment to the Notification No.II(2)/CTR/663/2023 published in page 507 of Part II—Section 2 of the *Tamil Nadu Government Gazette* No.29, dated 19.07.2022:-

**AMENDMENT**

- For the expression "30th June 2023" appearing in the said notification, the expression "31st August 2023" shall be substituted.
- For the expression "Rs. 2,73,22,603/- (Rupees Two Crore Seventy Three Lakh Twenty Two Thousand Six Hundred and Three Only)" appearing in the said notification, the expression

"Rs. 3,03, 22, 603/- (Rupees Three Core Three Lakh Twenty Two Thousand Six Hundred and Three Only)" shall be substituted.

S. SYED KHASEEM,  
Deputy Secretary to Government.

ENVIRONMENT, CLIMATE CHANGE AND FORESTS  
DEPARTMENT

**Notifications under the Tamil Nadu Forest Act**

**Declaration of Vellimadurai Additional Bit-I,II,III Forest Block in Harur Taluk in Dharmapuri District as Reserved Forests under the Act.**

[G.O. Ms. No. 160, Environment, Climate Change and Forests (FR.13), 7th November 2023, ஐப்பசி 21, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/1002/2023.—In exercise of the powers conferred by Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby declares that it is proposed to constitute the land within the boundaries specified in the Schedule below as reserved forest and appoints the Special Tahsildar (Forest Settlement), Krishnagiri *ex-officio*, to be the Forest Settlement Officer to exercise the powers under clause (c) of the said section in respect of that land.

THE SCHEDULE.

1.	Name of the District	: Dharmapuri
2.	Name of the Taluk	: Harur
3.	Number and Name of the Village	: 100, Vellimadurai Village
4.	Name of the Forest Block	: Vellimadurai Additional Bit-I, II, III Forest Block
5.	Survey Number of the Forest Block	: Bit-I-Survey No. 62 - 14.99.5 Hectare Bit-II-Survey No. 71/2-11.00.0 Hectare Bit-III-Survey No. 72/2-10.00.0 Hectare  <b>Total 35.99.5 Hectare</b>
6.	Extent of the Forest Block:	35.99.5 Hectare

BOUNDARIES.

**Bit-I (Survey No. 62)**

**North.-** The boundary starts from the tri-Junction point of Survey Numbers 1, 62 of No. 100, Vellimadurai Village and Thombakkal Extension reserved forest and the boundary generally runs towards Southeast along the South Western boundary of Survey No. 1 of No. 100, Vellimadurai Village and reaches the junction point of Survey Numbers 1, 2, 62 and 56 of No. 100, Vellimadurai Village.

**East.-** Thence, the boundary generally runs towards south along the western boundary of Survey Numbers 56,57, 59, 60, 61, 63 and 64 of No. 100, Vellimadurai Village and reaches the trijunction point of Survey Numbers 64, 62 of No. 100, Vellimadurai Village and Thombakkal Reserved Forest.

**South.-** Thence, the boundary generally runs towards west along the northern boundary of Thombakkal Reserved Forest and reaches the trijunction point of Survey No. 62 of No. 100, Vellimadurai Village, Thombakkal Reserved Forest and Thombakkal Extension Reserved Forest.

**West.-** Thence, the boundary generally runs towards North along the Eastern boundary of Thombakkal Extension Reserved Forest and reaches the starting point.

**Bit-II (Survey No. 71/2)**

**North.-** The boundary starts from the tri-Junction point of Survey Numbers 70, 71/1 and 71/2 of No. 100, Vellimadurai Village and it generally runs towards Northeast and Southeast along the Southern Boundary of Survey No. 71/1 of No. 100, Vellimadurai Village and reaches the tri junction point of Survey Numbers 48, 71/1 and 71/2 of No. 100, Vellimadurai Village.

**East.-** Thence, the boundary generally runs towards south along the western boundary of Survey No. 48 of No. 100, Vellimadurai Village and reaches the trijunction point of Survey Numbers 48, 47 and 72/2 of No. 100, Vellimadurai Village.

**South.-** Thence, the boundary generally runs towards South West along the North Western boundary of Survey Numbers 47 and 46 of No. 100, Vellimadurai Village and reaches the tri junction point of Survey Numbers 46, 72 and 71/2 of No. 100, Vellimadurai Village.

**West.-** Thence, the boundary generally runs towards Northwest along the North Eastern boundary of Survey Number 72 and 70 of No. 100, Vellimadurai Village and reaches the starting point.

**Bit-III (Survey No. 72/2)**

**North.-** The boundary starts from the Junction point of Survey Numbers 72/2 (at North West corner) and 72/1 of No. 100, Vellimadurai Village and the boundary generally runs towards East along the Southern boundary of Survey No. 72/1 of No. 100, Vellimadurai Village and reaches the tri junction point of Survey Numbers 72/1, 72/2 of No. 100, Vellimadurai Village and Thombakkal Reserved Forest

**East and South.-** Thence, the boundary generally runs towards southwest and Northwest along the Northwestern, Southern and Northeastern boundary of Thombakkal Reserved Forest and reaches the trijunction point of Survey Numbers 72/1, 72/2 of No. 100, Vellimadurai Village and Thombakkal Reserved Forest

**West.-** Thence, the boundary generally runs towards North along the Eastern boundary of Survey No. 72/1 of No. 100, Vellimadurai Village and reaches the starting point.

## NOTIFICATION-II

[G.O. Ms. No. 160, Environment, Climate Change and Forests (FR.13), 7th November 2023, ஐப்பசி 21, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/1003/2023.—In exercise of the powers conferred by the last paragraph of Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the District Forest Officer, Dharmapuri, *ex-Officio*, to attend on behalf of the Government at the enquiry prescribed under Chapter-II of the said Act, in respect of the land of Vellimadurai Additional Bit I, II, III Forest Block proposed to be constituted as reserved forest.

## NOTIFICATION-III

[G.O. Ms. No. 160, Environment, Climate Change and Forests (FR.13), 7th November 2023, ஐப்பசி 21, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/1004/2023.—In exercise of the powers conferred by the Section 14 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the Personal Assistant (General) to the Collector of Dharmapuri District, Dharmapuri *ex-Officio*, to hear appeals, if any, against the orders passed under Sections 11, 12 and 13 of the said Act, in respect of the land of Vellimadurai Additional Bit I, II, III Forest Block proposed to be constituted as reserved forest.

**Sathampadi Forest Block-I in Natham Taluk in Dindigul District.**

[G.O. Ms. No. 161, Environment, Climate Change and Forests (FR.13), 7th November 2023, ஐப்பசி 21, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/1005/2023.—In exercise of the powers conferred by Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby declares that it is proposed to constitute the land within the boundaries specified in the Schedule below as reserved forest and appoints the Special Tahsildar (Forest Settlement), Dindigul, *ex-officio*, to be the Forest Settlement Officer to exercise the powers under clause (c) of the said section in respect of that land.

## THE SCHEDULE.

Name of the District	Dindigul
Name of the Taluk	Natham
Number and Name of the Village	21, Sathampadi
Name of the Forest Block	Sathampadi Forest Block-I
Survey Number of the Forest Block	178/1
Area of the Forest Block	36.45.5 Hectare

## BOUNDARIES.

**North.-** Generally the northern boundary starts from the tri-junction point of Survey Numbers 213, 178/1 and 182 of No. 21 Sathampadi Village, runs towards East side along the Southern boundary of Survey Numbers 213, 214 and 215 of No. 21, Sathampadi Village and till it reaches the tri-junction point of Survey Numbers 215, 174 and 178/1 of No. 21, Sathampadi Village.

**East.-** Thence, the eastern boundary runs towards southern side along the western boundary of Survey Numbers 174, 175, 176, 177 Southern boundary of 173 western boundary of 151 of No. 21 Sathampadi Village and No. 24 Reddiapatti Village and till it reaches the tri-junction point of Survey Numbers 178/1 and 178/6 of No. 21 Sathampadi Village and No. 24 Reddiapatti Village.

**South.-** Thence, the Southern boundary runs towards western side along the northern boundary of Survey Numbers 178/6, 178/5 and 180 of No. 21, Sathampadi Village and till it reaches the tri-junction point of Survey Numbers 178/1, 180 and 182 of No. 21 Sathampadi Village.

**West.-** Thence, the western boundary runs towards Northern side along the Eastern boundary of Survey Numbers 178/4, 178/3 and 182 of No. 21, Sathampadi Village and till it reaches the starting point.

**Enclosure.-** Patta land in Survey Number 178/2 is situated in the northwest corner of the proposed Forest Block to an extent of 0.25.0 Hectare.

## NOTIFICATION-II

[G.O. Ms. No. 161, Environment, Climate Change and Forests (FR.13), 7th November 2023, ஐப்பசி 21, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/1006/2023.—In exercise of the powers conferred by the last Paragraph of Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the District Forest Officer, Dindigul Division, Dindigul, *ex-Officio*, to attend on behalf of the Government at the enquiry prescribed under Chapter-II of the said Act, in respect of the land of Sathampadi Forest Block-I proposed to be constituted as reserved forest.

## NOTIFICATION-III

[G.O. Ms. No. 161, Environment, Climate Change and Forests (FR.13), 7th November 2023, ஐப்பசி 21, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/1007/2023.—In exercise of the powers conferred by the Section 14 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the Personal Assistant (General) to the Collector of Dindigul District, Dindigul *ex-Officio*, to hear the appeals, if any, against the orders passed under Sections 11, 12 and 13 of the said Act, in respect of the land of Sathampadi Forest Block-I proposed to be constituted as reserved forest.

SUPRIYA SAHU,  
Additional Chief Secretary to Government.

**Menasi Additional Forest Block in Papireddipatti Taluk in Dharmapuri District.**

[G.O. Ms. No. 162, Environment, Climate Change and Forests (FR.13), 7th November 2023, ஐப்பசி 21, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/1008/2023.—In exercise of the powers conferred by Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby declares that it is proposed to constitute the land within the boundaries specified in the Schedule below as reserved forest and appoints the Special Tahsildar (Forest Settlement), Krishnagiri *ex-officio*, to be the Forest Settlement Officer to exercise the powers under clause (c) of the said section in respect of that land.

THE SCHEDULE.

Name of the District	:	Dharmapuri
Name of the Taluk	:	Pappireddipatti
Number and Name of the Village	:	29, Menasi
Name of the Forest Block	:	Menasi Additional Forest Block
Survey Number of the Forest Block	:	118/1 and 118/3
Extent of the Forest Block	:	Survey No. 118/1-16.17.0 Hectare Survey No. 118/3-05.78.5 Hectare  <b>21.95.5 Hectare</b>

BOUNDARIES.

**North.-** The boundary starts from the tri-Junction point of Kavaramalai Reserved Forest Boundary No. 87, Gundal Maduvu Gurubarahalli Village boundary and Survey No. 118/1 of No. 29, Menasi Village and generally runs towards Southeast and Northeast along the common Village boundary of No. 87, Gundal Maduvu Gurubarahalli Village and No. 29, Menasi Village (at Survey No. 118/1 and 118/3) and reaches the tri junction point of Survey Numbers 118/3 and 118/4 of No. 29, Menasi Village and No. 87, Gundal Maduvu Gurubarahalli Village boundary.

**East.-** Thence, the boundary generally runs towards south along the western boundary of Survey Number 118/4 of No. 29, Menasi Village and reaches the tri-junction point of Survey Numbers 118/3, 118/4 and 16 of No. 29, Menasi Village.

**South.-** Thence, the boundary runs towards Northwest along the Northern boundaries of Survey Numbers 16 and 15 of No. 29, Menasi Village and reaches the tri-junction point of Survey Numbers 15 and 118/1 of No. 29, Menasi Village and Kavaramalai Reserved Forest.

**West.-** Thence, the boundary generally runs towards North along the Eastern boundary of Kavaramalai Reserved Forest and reaches the starting point.

NOTIFICATION-II

[G.O. Ms. No. 162, Environment, Climate Change and Forests (FR.13), 7th November 2023, ஐப்பசி 21, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/1009/2023.—In exercise of the powers conferred by the last paragraph of Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the District Forest Officer, Dharmapuri, *ex-Officio*, to attend on behalf of the Government at the enquiry prescribed under Chapter-II of the said Act, in respect of the land of Menasi Additional Forest Block proposed to be constituted as reserved forest.

NOTIFICATION-III

[G.O. Ms. No. 162, Environment, Climate Change and Forests (FR.13), 7th November 2023, ஐப்பசி 21, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/1010/2023.—In exercise of the powers conferred by the Section 14 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the Personal Assistant (General) to the Collector of Dharmapuri District, Dharmapuri *ex-Officio*, to hear appeals, if any, against the orders passed under Sections 11, 12 and 13 of the said Act, in respect of the land of Menasi Additional Forest Block, proposed to be constituted as reserved forest.

**Andipatty Forest Block-VI in Palani Taluk in Dindigul District**

[G.O. Ms. No. 163, Environment, Climate Change and Forests (FR.13), 7th November 2023, ஐப்பசி 21, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/1011/2023.—In exercise of the powers conferred by Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby declares that it is proposed to constitute the land within the boundaries specified in the Schedule below as reserved forest and appoints the Special Tahsildar (Forest Settlement), Dindigul, *ex-officio*, to be the Forest Settlement Officer to exercise the powers under clause (c) of the said section in respect of that land.

THE SCHEDULE.

Name of the District	Dindigul
Name of the Taluk	Palani
Number and Name of the Village	60, Andipatty
Name of the Forest Block	Andipatty Forest Block-VI
Survey Number of the Forest Block	641
Extent of the Forest Block	4.60.5 Hectare

## BOUNDARIES.

**North.-** The boundary starts from the tri-Junction point of Survey Numbers 641, 642 and 629 of No. 60, Andipatty Village, and generally runs towards East along the Southern boundary of Survey Number 629, of No. 60, Andipatty Village till it reaches the junction point of Survey Numbers 629, and 641 of No. 60, Andipatty Village.

**East.-** Thence, the boundary generally runs towards south along the western boundary of Survey Number 629 of No. 60, Andipatty Village till it reaches the tri-junction point of Survey Numbers 629, 640 and 641 of No. 60, Andipatty Village.

**South.-** Thence, the boundary generally runs towards west, along the northern boundary of Survey Number 640 of No. 60, Andipatty Village till it reaches the tri-junction point of Survey Numbers 640, 642 and 641 of No. 60, Andipatty Village.

**West.-** Thence, the boundary generally runs towards North along the Eastern boundary of Survey Number 642 of No. 60, Andipatty Village and reaches the starting point.

## NOTIFICATION-II

[G.O. Ms. No. 163, Environment, Climate Change and Forests (FR.13), 7th November 2023, ஐப்பசி 21, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/1012/2023.—In exercise of the powers conferred by the last paragraph of Section 4 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the Deputy Director, Anamalai Tiger Reserve, Udumalpet, *ex-officio*, to attend on behalf of the Government at the inquiry prescribed under Chapter-II of the said Act, in respect of the land of Andipatty Forest Block-VI proposed to be constituted as reserved forest.

## NOTIFICATION-III

[G.O. Ms. No. 163, Environment, Climate Change and Forests (FR.13), 7th November 2023, ஐப்பசி 21, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/ECCF/1013/2023.—In exercise of the powers conferred by the Section 14 of the Tamil Nadu Forest Act, 1882 (Tamil Nadu Act V of 1882), the Governor of Tamil Nadu hereby appoints the Personal Assistant (General) to the Collector of Dindigul District, Dindigul, *ex-Officio*, to hear appeals, if any, against the orders passed under Sections 11, 12 and 13 of the said Act, in respect of the land of Andipatty Forest Block-VI, proposed to be constituted as reserved forest.

SUPRIYA SAHU,  
Additional Chief Secretary to Government.

## HIGHWAYS AND MINOR PORTS DEPARTMENT

## Acquisition of Lands

## Withdrawal Notification Under Section 16(1) of The Tamil Nadu Highways Act-2001

[G.O. Ms. No. 142, Highways and Minor Ports (EAP-I)(1), 14th November 2023, ஐப்பசி 28, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/HWMP/1014/2023.—Under Section 16 (1) of the Tamil Nadu Highways Act, 2001 the Government of Tamil Nadu hereby withdraw from Acquisition of Land specified in the schedule below in respect of the notification under Section (1) of Section 15 of the said Act approved in Commissioner of Land Administration, Chennai Letter No. CKICP/CLA/15(1)-SH 40 (Part-I)/75/2020, dated 25-11-2020 and published in the *Tamil Nadu Government Gazette* (Extraordinary) No. 495, dated 28-11-2020 in Part VI—Section 1 from Page No. 1 to 7 needed for a Public Purpose, for the widening and strengthening of SH 40 Tiruchendur-Ambasamudram Via Palayamkottai Road at Angamangalam Village by the Government of Tamil Nadu.

## SCHEDULE

Thoothukkudi District, Eral Taluk, Angamangalam Village.

Survey No. before sub-division	Pata No.	Survey No. After sub-division	Classification	Extent in Hec.	Withdrawal Extent Sq.m.	North by	South by	East by	West by	Withdrawal immovable Asset such as structure well Tree etc.,	Owner(s)/interested person
254/3	-	-	S. Manai	0.00.58	46	247	254/6B	254/4A	254/6	GI Sheet Shops 5, Tiled Shops 2, Meter Box 5.	Jumma Pallivasal

withdrawal Extent : 46 Sq.m.

A. KARTHIK,  
Principal Secretary to Government (FAC.)

**தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை**

**Disputes between Workmen and Managements referred to Industrial Tribunal for Adjudication.**

**மெண்டார் பிரிண்டிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், காஞ்சிபுரம் மாவட்டம்**

[அரசாணை (டி) எண் 586, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 1 நவம்பர் 2023, ஐப்பசி 15, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No. II(2)/LWSD/1015/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக மெண்டார் பிரிண்டிங் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும் பொது தொழிலாளர் சங்கத்திற்குமிடையே (C.I.T.U.) தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;

மேற்சொன்ன தொழிற்சாலை உள்ள கோரிக்கையை சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவினும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை பின்வரும் எழுவினாவுடன் சென்னை, தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா**

தொழிற்சங்கம் 03.03.2023 முதல் வேலை நிறுத்தம் செய்து வந்த நிலையில் தொழிலாளர் துணை ஆணையர் அலுவலக 10.03.2023 தேதியிட்ட ஏற்புடைய அறிவுரையில் பணிக்கு திரும்ப தொழிலாளர்களும், அவர்களின் பணியிடை நீக்கத்தை விலக்கிக்கொண்டு பணி வழங்கிட நிர்வாகமும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், நிர்வாகம் கீழ்க்காணும் பட்டியலில் காணும் 58 தொழிலாளர்களின் தற்காலிக பணியிடை நீக்கம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதை ரத்து செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் மற்றும் அவ்வாறு இதுநாள்வரை பணி வழங்காத நிர்வாகத்தின் செயல் சட்ட விரோத ஆலை மூடல் ஆகும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் நியாயம்தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

**தொழிலாளர்களின் பட்டியல்**

வ. எண்.	தொழிலாளர்களின் எண்	பெயர்
1	91100005	T. கீதா
2	91100007	M. சதிஷ்குமார்
3	91100015	N. சரவணன்
4	91100020	T. அருண்
5	91100034	S. சிவக்குமார்
6	91100042	E. யோகசுந்தரி
7	91100043	C. ரேவதி
8	91100051	S. ரமேஷ்
9	91100054	S. ராஜேஸ்
10	91100055	S. கண்ணன்
11	91100060	T. தமிழரசன்
12	91100062	S. ரோஜா

13	91100063	M. அமலா
14	91100064	K. சரவணன்
15	91100065	S. திலிப் சகாயராஜ்
16	91100067	L. மணிகண்டன்
17	91100068	T. சிவா
18	91100072	I. ஜெகன்
19	91100073	D. அருளானந்தம்
20	91100075	சந்தோஷ்குமார் மாலிக்
21	91100078	N. சுப்ரமணி
22	91100079	V. இளங்கோ
23	91100080	S. நாகராஜ்
24	91100083	S. நரேஸ்குமார்
25	91100084	V. முத்தமிழன்
26	91100087	S. சுதாகர்
27	91100088	M. சுந்தர்
28	91100089	A. அருள்
29	91100090	S. சாந்தகுமார்
30	91100093	K. கிருஷ்ணன்
31	91100097	S. மையூரி
32	91100100	E. ஏழமலை
33	91100101	M. சுகுமார்
34	91100102	K. வடிவேலு
35	91100104	S. சுரேஷ்
36	91100105	T. பாலமுருகன்
37	91100106	K. புஷ்பராஜ்
38	91100107	J. கார்த்திகேயன்
39	91100109	V. திவாகர்
40	91100110	R. தயாளன்
41	91100111	G. கிருஷ்ணமூர்த்தி
42	91100113	N. ஹரிஹரன்
43	91100117	P. விஜயகுமார்
44	91100121	N. கார்த்திக்
45	91100122	M. சங்கீதா
46	91100126	K. ராஜா
47	91100128	S. உதயகுமார்
48	91100138	N. குணசேகரன்
49	91100133	S. ஏசுராஜ்
50	91100139	C. செல்வம்
51	91100145	B. கோபிநாத்
52	91100149	K. சாலிம்ராஜ்
53	91100152	S. ஜெயக்குமார்
54	91100154	C. பூமணி
55	91100157	S. ஜெயக்குமார்
56	91100163	A. செல்வம்
57	91100164	S. சுரேஷ்
58	91100181	K. அகஸ்டின்

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்கமாறு சென்னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.



**Disputes between Workmen and Managements referred to Labour Courts for Adjudication**

**அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு லிமிடெட், சென்னை.**

[அரசாணை (டி) எண் 559, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 25 அக்டோபர் 2023, ஐப்பசி 08, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1016/2023.—அரசு போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு லிமிடெட், சென்னை என்ற நிர்வாகத்திற்கும், அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஏ ஐ டி யு சி தொழிலாளர்கள் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்சாராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சாராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சாராறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா**

மனுதாரர் திரு. இ. சுப்பையா சூரியகுமார், ஓட்டுநர் உடன் நடத்துநர், (பணி எண்.38857) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். 018864/டிஎல்6/அ.வி.போ.க./2019, நாள்.31.01.2022-ன்படி ஊதிய உயர்வினை மூன்று மாதத்திற்கு தொடர்விளைவுகளுடன் தள்ளி வைத்த தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

**தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட்., திருநெல்வேலி மண்டலம், திருநெல்வேலி.**

[அரசாணை (டி) எண் 560, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி1)த் துறை, 25 அக்டோபர் 2023, ஐப்பசி 08, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1017/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிட்., திருநெல்வேலி மண்டலம், திருநெல்வேலி என்ற நிர்வாகத்திற்கும், நெல்லை, சிதம்பரணார், குமரி மாவட்ட அரசு போக்குவரத்து எம்ப்ளாயீஸ் யூனியன், திருநெல்வேலி என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சாராறை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947-ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d)

பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சாராறு, திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா**

மனுதாரர் திரு. T. ரத்தினகுமார், ஓட்டுநர் (பணி எண். 12162) என்பவருக்கு அலுவலக ஆணை எண். டி1006/ச18/ஓநபி/த.அ.போ.க./திலி/2017, நாள். 16.07.2018-ன்படி நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ள வருடாந்திர ஊதிய உயர்வினை அதன் திரண்ட பயனுடன் நான்கு வருடங்களுக்கு நிறுத்தி வைத்தும் தற்காலிக வேலை நீக்க நாட்களை தகுதி வாய்ந்த விடுப்பாக வரைமுறைப்படுத்தியுள்ளதை ரத்து செய்து நிறுவன நிலையாணை பிரிவு 17(4)(3)-ன்படி தற்காலிக வேலை நீக்க காலத்தில் இருந்த காலத்தை பணி நாட்களாக கருதி உத்தரவிட வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

**தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட்., திண்டுக்கல் மண்டலம்.**

[அரசாணை (டி) எண் 561, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 25 அக்டோபர் 2023, ஐப்பசி 08, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1018/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (மதுரை) லிமிடெட், திண்டுக்கல் மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் பாதுகாப்பு பேரவை, மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சாராறை பின்வரும் எழுவினாவுடன் திருச்சி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும், 1947-ஆம் ஆண்டு தொழிற் தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சாராறு, திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா**

திரு. T. நாகராஜன் (பணி எண்.55825) என்ற ஓட்டுநருக்கு வருடாந்திர ஊதிய உயர்வு இரண்டு வருடம் அதன் திரண்ட, பயன்களுடன் நிறுத்தம் செய்தும், தற்காலிக வேலைநீக்கத்தில் இருந்த 3 மூன்று (17.02.2024 முதல் 19.02.2014) நாட்களை தகுதிக்குட்பட்ட விடுப்பாக கருதி செய்துள்ள சது:எ2.1828, நாள்.15.10.2014 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு திருச்சி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

**தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட்.,  
மதுரை.**

[அரசாணை (டி) எண் 564, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 25 அக்டோபர் 2023, ஐப்பசி 08, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1019/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (மதுரை) லிட்., மதுரை என்ற நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம், மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சாலை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும் 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சாலை, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா**

திரு. T. K. மணிகண்டன் (DR 12196 என்ற ஓட்டுநரின் வருடாந்திர ஊதிய உயர்வை இரண்டு ஆண்டு காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் (W.C. Effect) நிறுத்தம் செய்தும், தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த (13.03.2020 முதல் 11.04.2020) வரையிலான காலத்தை தகுதியுள்ள விடுப்பாக கருதி வழங்கிய உத்தரவு எண்.ஒநது/D4/மந/1251, நாள். 16.01.2021 நாள்ிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 581, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 31 அக்டோபர் 2023, ஐப்பசி 14, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1020/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (மதுரை) லிட்., மதுரை என்ற நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம், மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சாலை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும் 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும்

வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சாலை, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா**

திரு. C. தெய்வம் (பணி எண். DR 12126 என்ற முதுநிலை ஓட்டுநரின் வருடாந்திர ஊதிய உயர்வை இரண்டு ஆண்டு காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் (W.C. Effect) நிறுத்தம் செய்தும், தற்காலிக வேலைநீக்கத்தில் இருந்த 04.06.2019 முதல் 03.07.2019 வரையிலான காலத்தை தகுதியுள்ள விடுப்பாக கருதி வழங்கிய உத்தரவு எண். ஒநது/D1/எந/DR/3475, நாள். 31.01.2020 நாள்ிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 582, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 31 அக்டோபர் 2023, ஐப்பசி 14, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1021/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (மதுரை) லிட்., மதுரை என்ற நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம், மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சாலை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும் 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலை சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சாலை, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

**எழுவினா**

திரு. M. ராமசந்திரன் (பணி எண். DR 16470 ஓட்டுநருக்கு நிர்வாகம் அடுத்தகட்ட வருடாந்திர ஊதிய உயர்வினை இரண்டு ஆண்டு காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் நிறுத்தம் செய்தும், பேருந்தின் சேதாரத்தொகையில் ரூ. 1000/-ஐ சம்பளத்திலிருந்து இரண்டு தவணை முறையில் பிடித்தம் செய்தும், தற்காலிக வேலை நீக்கத்தில் இருந்த 05.03.2021 முதல் 03.04.2021 வரையிலான நாட்களை சம்பளமில்லாத விடுப்பாக கருதி வழங்கிய ஒநது/D4/மந/DR/4121, நாள். 12.08.2021 நாள்ிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண் 583, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 31 அக்டோபர் 2023, ஐப்பசி 14, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1022/2023.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், (மதுரை) லிட், மதுரை என்ற நிர்வாகத்திற்கும், அரசு போக்குவரத்து மதுரை தொழிலாளர் சங்கம், மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கராறு பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும் 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

திரு. M. ஜெயசந்திரன், (பணி எண். CR 14848) என்ற முதுநிலை நடத்துனரின் வருடாந்திர ஊதிய உயர்வை இரண்டு ஆண்டு காலத்திற்கு அதன் திரண்ட பயனுடன் (W.C. Effect) நிறுத்தம் செய்தும், தற்காலிக வேலைநீக்கத்தில் இருந்த 27.02.2020 முதல் 27.03.2020 வரையிலான காலத்தை தகுதியுள்ள விடுப்பாக கருதி வழங்கிய உத்தரவு எண். ஓநது/D1/திபு/2562, நாள். 19.12.2020 நாளிட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#### புரோவெண்டாஸ் லைசென்ஸ் பிரைவேட் லிமிடெட், செங்கல்பட்டு மாவட்டம்.

[அரசாணை (டி) எண் 578, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 31 அக்டோபர் 2023, ஐப்பசி 14, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1023/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, செங்கல்பட்டு மாவட்டம், புரோவெண்டாஸ் லைசென்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும் மெட்ராஸ் மெட்ரோ லேபர் யூனியனுக்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்

மேற்சொன்ன தொழிற்சங்கராறில் உள்ள கோரிக்கையை காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்கண்ட எழுவினாவுடன் காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்புக்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

“திரு. M. எட்டியப்பன், திரு. N. கோகுலன் மற்றும் திரு. P. இராசேந்திரன் ஆகிய தொழிலாளர்களை இமாச்சல பிரதேசத்தில் உள்ள C&D என்று குழு தொழிற்கூடத்திற்கு 08.02.2021 முதல் இடமாற்றம் செய்யப்பட்டது சட்டவிரோதம் என்பதால் அதனை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு காஞ்சிபுரம், தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#### சாய்மிரா இன்னோபாரம் பிரைவேட் லிமிடெட்,

[அரசாணை (டி) எண் 579, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 31 அக்டோபர் 2023, ஐப்பசி 14, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1024/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக, சாய்மிரா இன்னோபாரம் பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும் ஜனநாயக தொழிலாளர் சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும் மேற்சொன்ன தொழிற்சங்கராறில் உள்ள கோரிக்கையை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்

1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு, இத்தகராறை கீழ்க்கண்ட எழுவினாவுடன் சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினாக்கள்

##### கோரிக்கை எண். 1

மனுதாரர் சங்கத்தின் உறுப்பினர் திரு. R. மோகனுக்கு 08.08.2020 அன்று தண்டனையாக 18 மாதங்கள், மாதம் ரூ. 5000/- என ரூ. 90,000/- சம்பளம் பிடித்தம் என்கிற தண்டனையை திரு. G. மோகனுக்கு வழங்கப்பட்ட மாதம் ரூ. 1000/- வீதம் 18 மாதங்களுக்கு ரூ. 18,000/- சம்பளத்தில் பிடித்தம் என தண்டனையாக குறைக்க வேண்டும் என மனுதாரர் சங்கம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

##### கோரிக்கை எண். 2

மனுதாரர் சங்க உறுப்பினர் R. ராமதாஸ் பிரிண்டிங் செக்கிங் பணியில் அலட்சியம், மனித மணிநேரம் நஷ்டம், உற்பத்தியில் நஷ்டம் ஆகிய காரணங்களைச் சொல்லி 07.12.2020 அன்று தண்டனை வழங்கி மனுதாரருக்கு 01.02.2022 முதல் 4 மாதங்களுக்கு ரூ. 20,000 சம்பளம் பிடித்தம் என்ற நிர்வாகத்தின் முடிவை கைவிடுமாறு மனுதாரர் சங்கம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10(2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

**கோத்ரேஜ் அண்டு பாய்ஸ், மேனுபேக்ஸிங் கம்பெனி லிமிடெட்.**

[அரசாணை (டி) எண் 587, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 01 நவம்பர் 2023, ஐப்பசி 15, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2054.]

No.II(2)/LWSD/1025/2023.—இந்த ஆணையின் இணைப்பில் குறிப்பிட்டுள்ள பொருள் தொடர்பாக கோத்ரேஜ் அண்டு பாய்ஸ் மேனுபேக்ஸிங் கம்பெனி லிமிடெட் நிர்வாகத்திற்கும் ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமைப்புக்குமிடையே தொழிற்சாலை எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்.

மேற்சொன்ன தொழிற்சாலை உள்ள கோரிக்கையை சென்னை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;

1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்

கொண்டு, இத்தகராறை பின்வரும் எழுவினாவுடன் சென்னை தொழிலாளர் நீதிமன்றத் தீர்ப்பிற்கு அனுப்பப்பட வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.

#### எழுவினா

மனுதாரர் சங்க தொழிலாளர்களுக்கு 2016-2017 ஆம் ஆண்டிற்கு 20 சதவீதம் போனஸ் மற்றும் கருணைத் தொகை ரூ. 10,000/- வழங்கிட எதிர்மனுதாரர் நிர்வாகத்திடம் பேசி சுமுக தீர்வு காண வேண்டுமென மனுதாரர் சங்கம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது நியாயம் தானா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கவும்.

மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தின் 10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு சென்னை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#### குமார் ஜயந்த்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.